

றம்புக்கன பிரதேச சபை - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

றம்புக்கன பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களும் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172(1) உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு றம்புக்கன பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடும் செயற்பாடுகள் தொடர்பாக பரீட்சிக்கும் பொறுப்பு, தொடர்புடைய தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம், பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விவேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(எை) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(எை) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பிரதேச சபையின் களஞ்சியத்தை தயாரிப்பதற்காக செலவிடப்பட்டிருந்த ரூபா 688,834 மற்றும் கூட்டுத்தொகை ரூபா 4,704,500 பெறுமதியான டெக்டர் ஒன்று, டேலர் ஒன்று மற்றும் பொப் கெட் இயந்திரமொன்று மூலதனமாக்கப்பட்டு இருக்காதமையினால் மீளாய்வாண்டு இறுதியில் நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதனக் கணக்கிற்கு வருமானத்தினால் பங்களிப்புச் செய்யும் கணக்கில் மீதி ரூபா 5,393,334 குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	எதிர்காலத்தில் செய்யப்படுவதென.	சரி மூலதன செலவினம் மற்றும் சொத்துக்கள் சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

(ஆ)	2019 ஆண்டிற்குரியதாக 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் பணத்தால் கிடைத்திருந்த முத்திரை கட்டணம் ரூபா 5,368,478 இனை மீளாய்வாண்டு இறுதி வரையும் நிலுவை முத்திரை கட்டண மீதினுள் உள்ளடங்கிருப்பதால் நடைமுறை சொத்துக்கள் மற்றும் திரண்ட நிதியம் அப் பெறுமானத்தால் கூடுதலாக காண்பிக்கப்பட்டிருந்தது.	எதிர்காலத்தில் செய்யப்படுவதென.	சரி	வருமானம் கணக்கீடு செய்வதில் வேண்டும்.	சரியாக செய்யப்பட வேண்டும்.
-----	--	--------------------------------	-----	---------------------------------------	----------------------------

1.6.2 கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் மீளாய்வாண்டு இறுதியில் நடைமுறையல்லாத சொத்துக்கள் மீதி மற்றும் பண்டக கணப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் நடைமுறையல்லாத சொத்துக்களின் மீதிக்கிடையில் ரூபா 2,753,876 ஆன வித்தியாசம் நிலவியது.	எதிர்காலத்தில் சரி செய்வதென.	வித்தியாசத்திற்கு காரணங்களை இனங்கண்டு சரி செய்ய வேண்டும்.
(ஆ) 02 கணக்கு மீதிகளிற்குரியதாக மீளாய்வாண்டு இறுதியில் நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் மீதி மற்றும் அட்டவணை பிரகாரம் மீதிகளிற்கிடையில் ரூபா 6,849,498 ஆன வித்தியாசம் நிலவியது.	எதிர்காலத்தில் சரி செய்வதென.	வித்தியாசத்திற்கு காரணங்களை இனங்கண்டு சரி செய்ய வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1988 பிரதேச சபை (நிதி மற்றும் நிர்வாகம்) விதிக்கோவையின் 218 விதி	பிரதேச சபைக்கு சொந்தமான அனைத்து காணி மற்றும் கட்டிடங்களை ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு முறை பரீட்சிப்பு சபையின் மூலம் பரீட்சித்திருக்கவில்லை.	ஆதனங்களை பரீட்சிக்க சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சரிசெய்வதென.	பிரதேச சபை (நிதி மற்றும் நிர்வாகம்) விதி பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப் பிரமாணம் 571 (2)	02 ஆண்டுகளை விஞ்சிய ரூபா 15,737,883 ஆன வைப்புக்களை தீர்த்திருக்கவில்லை. அந்த மீதியினுள் 05	05 ஆண்டுகளை விஞ்சிய மீதிகளை வருமானத்திற்கு எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.	நிதிப் பிரமாணம் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆண்டுக்களை விஞ்சிய
ரூபா 12,176,613 ஆன
மீதியும் காணப்பட்டது.

(இ) 2020 ஒக்டோபர் 02 இன் 05/2020 இலக்க சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கையின் 2(அ) மற்றும் (ஆ) பந்தி	பராதீனம் செய்ய வேண்டிய நிலையிலுள்ள 04 வாகனங்கள் மற்றும் திருத்த வேண்டிய நிலையில் காணப்படும் 05 வாகனங்கள் முறையாக பராதீனம் செய்யப்பட மற்றும் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை	புதிய சபையை ஆரம்பித்து பராதீனம் செய்ய எதிர்பார்ப்பதென மற்றும் எதிர்காலத்தில் தேவைப்பாடு மற்றும் நிதி எல்லைகளை கவனத்திற் கொண்டு திருத்தம் செய்வதென.	சுற்றறிக்கை அறிவுரை பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---	--	--	---

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசெம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 101,564,412 ஆனதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 64,947,431 ஆனது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடந்த ஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

வருமான மூலங்கள்	2024				2023			
	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வர	13,657,515	12,016,795	14,334,317	4,197,906	13,209,069	12,629,922	11,971,803	5,670,745
வாடகை	18,073,153	15,877,504	14,768,851	5,573,480	18,842,914	15,301,888	13,752,511	4,432,293
அனுமதிப்பத் திர கட்டணம்	2,850,100	5,507,864	5,610,444	363,371	3,975,500	4,400,625	4,722,307	361,371
ஏனைய வருமானம்	49,589,839	46,878,139	12,734,758	320	75,423,820	63,945,754	7,388,340	320
	<u>84,170,607</u>	<u>80,280,302</u>	<u>47,448,370</u>	<u>10,135,077</u>	<u>111,451,303</u>	<u>96,278,189</u>	<u>37,834,961</u>	<u>10,464,729</u>

2.2.2 வருமான சேகரிப்பின் செயலாற்றுகை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டு இறுதியில் அறவிட வேண்டியதாக காணப்பட்ட நிலுவை வீதவரி மீதியிலிருந்து ரூபா 2,192,548 தொகை 2025 மே மாதமளவிலும் அறவிட்டிருக்காததுடன், அந்த மீதியினுள் 05 ஆண்டுகளை விட பழைய ரூபா 1,063,177 ஆன மீதியும் காணப்பட்டது.	ஒவ்வொரு காலாண்டு முடிவிற்கு முன்னர் நடமாடும் சேவையை நடத்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.	நிலுவை வருமானத்தை அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டு இறுதியில் அறவிட வேண்டியதாக காணப்பட்ட ஏக்கர் வரி மீதியிலிருந்து ரூபா 132,403 தொகை 2025 மே மாதமளவிலும் அறவிட்டிருக்காததுடன், அந்த மீதியினுள் 05 ஆண்டுகளை விட பழைய ரூபா 118,602 ஆன மீதியும் காணப்பட்டது.	அலுவலக உத்தியோகத்தர்கள் வீடு வீடாக செல்லும் நிகழ்சித் திட்டத்தை மற்றும் நடமாடும் நிகழ்சித் திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளது.	நிலுவை ஏக்கர் வரியை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ) பிரதேச சபைக்கு சொந்தமான புதிய முதலாம் வியாபார கட்டிடத் தொகுதியில் மற்றும் இரண்டாம் வியாபார கட்டிடத் தொகுதிகளில் நிர்மாண தவறின் காரணமாக வியாபாரங்களை ஆரம்பிப்பது சிரமம் ஆகையால் கடையறைகளில் குத்தகைதாரர்களினால் கடை வாடகை செலுத்துவதனை புறக்கணித்திருந்தனர். இதனால் மீளாய்வாண்டு இறுதியில் நிலுவை கடை வாடகை ரூபா 3,371,450 தொகை அறவிட வேண்டியதாக காணப்பட்டதுடன், அந்த மீதியினுள் 05 ஆண்டுகள் முதல் அறவிட வேண்டியதாக காணப்படும் ரூபா 915,550 தொகையான மீதியொன்றானது.	பிரச்சினைக்குரிய நிலைமைக்கு தீர்வை தேடி நிலுவைத் தொகைக்காக நிவாரணம், பதிவழித்தல் ஆகியவற்றிக் மூலம் தீர்வை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதென.	பிரச்சினையை தீர்த்து வருமானத்தை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்தவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பிரதேச சபைக்கு சொந்தமான 02 மயானங்களின் 09 காணித் துண்டுகளில் மற்றும் 03 கட்டிடங்களின் பெறுமதியை மதிப்பீடு செய்து கணக்கீடு செய்திருக்கவில்லை.	குறித்த சொத்துக்களை மதிப்பீடு செய்து கணக்கீடு செய்வதென.	மதிப்பீடு செய்து கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டு இறுதியில் நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் ரூபா 5,553,267 ஆன கடன்கொடுனர்	கடந்த ஆண்டுகளையும் பரீட்சித்துப் பார்த்து	கடன்கொடுனர் மீதிகளை இனங்கண்டு தீர்க்க

மீதியினுள் 05 ஆண்டுகளை விஞ்சிய ரூபா 2,433,915 ஆன இனங்காண முடியாத மீதியொன்று காணப்பட்டது. அந்த மீதியை இனங்கண்டு தீர்க்க மீளாய்வாண்டிலும் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

எதிர்காலத்தில் சரிசெய்வதென.

நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) றம்புக்கள் மக்கள் நூலகத்தில் மற்றும் இம்புல்கஸ்தெனிய மக்கள் நூலகத்தில் ஆரம்பித்திருந்த கணனி அலகு முறையே 2023 ஏப்ரல் 30 திகதி மற்றும் 2022 செம்டம்பர் 04 திகதி முதல் மூடப்பட்டிருந்தன. அதன் காரணமாக அந்த நிலையங்களினால் பிரதேச சிறுவர்களிற்காக வழங்கிய சேவை இழக்கப்பட்டிருந்துடன் அந்த நிலையம் மற்றும் அதிலுள்ள சொத்துக்கள் விளைவற்று காணப்பட்டன.	கணனி பயிற்சி பாடநெறிக்காக விண்ணப்பம் கோருவதாக மற்றும் கணனி அலகை எதிர்காலத்தில் அமைப்பதென.	சொத்துக்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டியதுடன், குறித்த சேவையை ஒழுங்காக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) பழைய சனசமூக மண்டபத்தை உடைத்தகற்றும் போது அங்கிருந்த பொருட்கள் மற்றும் பண்டகக் கணிப்பீட்டினால் அகற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட பழுதடைந்த பொருட்கள் பிரதேச சபை கேட்போர் கூடத்தினுள் தடுத்து வைத்துள்ள காரணத்தால் 2024 பெப்ரவரி 21 திகதியின் பின்னர் கேட்போர் கூடத்தை வாடகைக்கு வழங்க முடியாதிருந்தது. அதன் காரணமாக சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழக்கப்பட்டிருந்தது.	மண்டபத்தின் பகுதியை பிரயோசனப்படுத்த இயலுமானவாறு தயாரித்துள்ளதென.	ஒரு சொத்துக்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்கு சொந்தமான மோடர் கிரேடர் இயந்திரம் 2023 மார்ச் முதல் விறைவற்று நிலவியது.	இயந்திரத்தை வாடகைக்கு பெற்றுக்கொள்ள கோரிக்கை சமர்ப்பித்து இல்லையென.	சொத்துக்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும்.
(ஆ) பிரதேச சபைக்கு சொந்தமான 19 காணி துண்டுகளின் உரிமையை சுவீகரித்திற்கொண்டு இருக்காததுடன், 15 மயானங்களின் உரிமையை சுவீகரித்திற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	எதிர்காலத்தில் உரிமையை உறுதி செய்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதென.	சொத்துக்களை சுவீகரித்திற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.4 செயற்திட்டங்கள், செயற்பாடுகள் அல்லது முலதன வேலைகளில் தாமதங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

றம்புக்கன வாராந்த சந்தை வளவில் விளையாற்று முற்றத்தில் வேலி நிர்மாணத்திற்காக 2024 ஆண்டின் போது ரூபா 1,458,684 இனை செலவிடப்பட்டிருந்த போதும், 2025 மே அன்றும் விளையாட்டு உபகரணங்களை பொருத்தப்பட்டு பயன்படுத்த முடியுமானவாறு தயாரித்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

எதிர்காலத்தில் குறித்த பொருத்துக்களை விரைவில் பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படவதென.

பரிந்துரை

தேவையான உபகரணங்களை பொருத்தி பயன்படுத்த முடியுமான வாறு தயாரிக்க வேண்டும்.